

**தனிநபருக்கான கணக்கு துவக்கும் படிவம் (பகுதி II)  
(சேமிப்பு வங்கி, நடப்புக் கணக்கு மற்றும் டெர்ம் டெபாசிட்டுகள்)**

நட்சத்திர குறியிடப்பட்ட (\*) பகுதிகள் கட்டாயம். தயவு செய்து BLOCK எழுத்துக்களில் மட்டும் திரிப்பவும் மற்றும் கையொப்பத்திற்கு கருப்பு மை பயன்படுத்தவும்

தேதி

**அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டும்**

1வது விண்ணப்பதாரர் வாடிக்கையாளர் ஐடி	<input type="text"/>	வங்கிக் கிளையின் பெயர் மற்றும் குறியீடு எண்ணின் ரப்பர் ஸ்டாம்பு
2வது விண்ணப்பதாரர் வாடிக்கையாளர் ஐடி	<input type="text"/>	
கணக்கு எண்	<input type="text"/>	

கீழ்க்கண்டவாறு உங்கள் கிளை/வங்கியில் எனது/எங்கள் வைப்புக் கணக்கைத் திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (Tick✓) தொடர்புடைய கணக்கு வகை)

**1. கணக்கின் வகை**

சேமிப்பு வங்கி கணக்கு       BSBDA       BSBDA சிறு கணக்கு       நடப்பு கணக்கு       நிலையான வைப்பு/MOD/RD       கேப்ஸ் கெய்ன் (SB)

**2. இயக்கும் விதம்**

சுயமாக       ஏதாவது ஒன்று அல்லது சர்வைவர்       ஃபார்மர் அல்லது சர்வைவர்       யாராவது ஒன்று அல்லது சர்வைவர்       கூட்டாக இயக்கப்படுகிறது       மற்றவை

**3. தேவைப்படும் சேவைகள்**

<b>1. எடிஎம் கம் டெபிட் கார்டு</b>		<b>கார்டில் இடம் பெற வேண்டிய பெயர்</b>	
1வது விண்ணப்பதாரர்	<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<input type="text"/>	<input type="text"/>
2வது விண்ணப்பதாரர்	<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<input type="text"/>	<input type="text"/>
(2 முதல் 8 வரையிலான சேவைகளுக்கு மொபைல் எண் கட்டாயம்)			
<b>2. காசோலை புத்தகம்</b> (வழக்கமான SB/நடப்பு கணக்குகள்/கேப்ஸ் கெய்ன் (SB) மட்டும்) (வழக்கமான BSBDA/சிறு கணக்குகளுக்குக் கிடைக்காது)		<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<b>4. SMS அலர்ட்டுகள் (கட்டணம் பொருந்தும்)</b>
<b>3. இணைய வங்கி சேவை தேவை*</b> பரிவர்த்தனை உரிமைகள் தேவை		<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<b>5. தொலைபேசி வங்கி சேவைகள்</b>
1வது விண்ணப்பதாரர்		<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<b>6. மொபைல் வங்கி</b>
2வது விண்ணப்பதாரர்		<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<b>7. கணக்கு புத்தகம் தேவை</b>
		<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<b>8. மின்-அறிக்கை (மாதாந்திர இடைவெளியில்), காசிட நகலுக்குப் பதிலாக</b>
		<input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை	<input type="checkbox"/> தேவை <input type="checkbox"/> தேவையில்லை

\* (தனியாக இயக்கப்படும் கணக்குகள் மற்றும் ஏதேனும் ஒன்று அல்லது சர்வைவர் பயன்முறையில் இயக்கப்படும் கூட்டு கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஃபார்மர் அல்லது சர்வைவர் முறையில் இயங்கும் கணக்குகளில் INB வசதி 1வது விண்ணப்பதாரருக்கு மட்டுமே கிடைக்கும்)

**4. நிலையான வைப்பு; பின்வரும் தயாரிப்புகள்/வசதிகளுக்கு, விருப்பங்கள்/விவரங்களை வழங்கவும்.**

டெர்ம் டெபாசிட்டு       டெர்ம் டெபாசிட்டு (மறு முதலீடு)       வருடாந்திர வைப்புத்தொகை       வரி சேமிப்பு திட்டம்       கேப்ஸ் கெய்ன் (TDR)

தொகை:  ரூ.      (வார்த்தைகளில்)     

காலம்:      ...வருடங்கள்      .....மாதம்(ங்கள்)      .....நாட்கள்       டெபாசிட்டு(களில்) பெயர், தொகை மற்றும் டெபாசிட்டு காலம், கல்வியறிவு இல்லாத டெபாசிட்டுர் என்றால் பண அலுவலரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.       பண அலுவலரின் முதலெழுத்துக்கள்

டெர்ம் டெபாசிட்டு என்றால், வட்டி பெறும் இடைவெளி       மாதாந்திர       காலாண்டு       காலண்டர் காலாண்டு       அரையாண்டு       ஆண்டுதோறும்

**முதிர்வு அறிவுறுத்தல்**       அசல் மற்றும் திருப்பிச் செலுத்தும் வட்டியை தானாக புதுப்பிக்கவும்       அசல் மற்றும் வட்டியை தானாக புதுப்பிக்கவும்       அசல் மற்றும் வட்டி செலுத்தவும்       பகுதி தொகையுடன் தானாக புதுப்பித்தல் ரூ.....

(புதுப்பித்தல் தேதியில் நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தில் இதே காலத்திற்கு தானாக புதுப்பித்தல் செய்யப்படும்)

பணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் (முதிர்வு வருமானம்/எஞ்சிய தொகை):

எனது வங்கி கணக்கு எண்ணில் செலுத்துவதன் மூலம்       வங்கி காசோலை/வரைவோலை வழங்கவும்

படிவம் 15H/G       ஆம்       இல்லை      (பொருந்தக்கூடிய இடங்களில் கிளை மூலம் தனித்தனியாக சேகரிக்கப்படும்)

**5. மல்டி ஆப்டன் டெபாசிட்டு ஸ்கீம்/ஆட்டோ ஸ்வீப்**

டெபாசிட்டு வகை       டெர்ம் டெபாசிட்டு       டெர்ம் டெபாசிட்டு (மறு முதலீடு)      காலம்      ...வருடங்கள்      .....மாதம்(ங்கள்)

பொதுவாக சேமிப்பு வங்கி மற்றும் நடப்புக் கணக்கிற்குப் பொருந்தும் சேவைக் கட்டணங்களை பெறுவதற்காக எனது/எங்கள் கணக்கில் டெபிட் செய்வதற்கு நான்/நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி MODS/AUTO SWEEP ஐ உருவாக்குவதற்காக எனது/எங்கள் சேமிப்பு வங்கி / நடப்புக் கணக்கில் டெபிட் செய்வதற்கு நான்/நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்.

இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி/நடப்பு கணக்கு எண்     

MOD ஐ உடைப்பதற்கான ரிவர்ஸ் ஸ்வீப் வசதியின் கீழ், MOD உடைக்கப்பட வேண்டும்       கடைசியாக உள்ளே முதலில் வெளியே       முதலில் உள்ளே முதலில் வெளியே

விண்ணப்பதாரர் எந்த விருப்பத்தையும் தேர்வு செய்யவில்லை என்றால், கடைசியாக உள்ளே முதலில் வெளியே என்பது டிஃபால்ட் விருப்பமாக இருக்கும்)

**6. தொடர்ச்சியான வைப்பு**      ஃபிளெக்ஸி டெபாசிட்டு

மாதாந்திர / முக்கிய மாதாந்திர தவணை      ரூ.....      ரூ(வார்த்தைகளில்).....      காலம்      ...வருடங்கள்.....மாதம்(ங்கள்)

நிலையான அறிவுறுத்தல் (ஏதேனும் இருந்தால்)      டெபிட் கணக்கு எண்     

முதிர்ச்சியின் போது, கிரெடிட் இந்த கணக்கு எண்ணில் செலுத்தப்படும்     

\_\_\_\_\_ காலத்திற்கு வங்கியாளரின் காசோலை/வரைவு / STDR வழங்குதல்

மேலே உள்ள டெர்ம் டெபாசிட்டு கணக்கிற்கு, பொருந்தக்கூடிய TDS ஐ (SB/CA கணக்கு எண்) இலிருந்து கழிக்கவும்     

**7. நாமினேசன் (தேவைப்பட்டால் DA-1 படிவத்தை நிரப்பவும்)**

**படிவம் DA-1 (நாமினேசன் படிவம்)**

நாமினேசன் விவரங்கள்:            பதிவு எண்.     

வங்கி டெபாசிட்டுகள் தொடர்பான வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 மற்றும் விதிகள் 1985 இன் பிரிவு 45ZA இன் கீழ் நாமினேசன்.

நான் நாங்கள் ..... எனது/மைனரின் மரணம் ஏற்பட்டால், இந்தியன் வங்கி இந்த வைப்புத் தொகையை செலுத்த வேண்டிய நபரை நியமித்து பின்வரும் விவரங்களை வழங்குகிறேன் ..... (டெபாசிட்டு வைத்திருக்கும் கிளை/அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி)

நாமினியின் பெயர் கணக்கு புத்தகத்தில் அச்சிடப்பட வேண்டும் என நான்/நாங்கள் விரும்புகிறோம்

டெபாசிட்டு விவரங்கள்     

டெபாசிட்டு வகை            கணக்கு எண்     

நாமினியின் விவரங்கள்     

பெயர்     

டெபாசிட்டுருடனான உறவு .....      வயது ..... ஆண்டுகள்      நாமினியின் மொபைல் எண்     

நாமினி பிறந்த தேதி (மைனராக இருந்தால்)



1. "வங்கியின்" விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் டெபிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங்/எஸ்எம்எஸ் பேங்கிங்/டெலி-பேங்கிங்/மொபைல் பேங்கிங்/ விரிச்சுவல் பேங்கிங் ஆகியவை உட்பட, வங்கி வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நான் படித்து புரிந்துகொண்டேன் என்பதை உறுதிசெய்கிறேன். சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், அறிவிப்புப் பலகை/இணையதளம்/செய்தித்தாள் வெளியீடுகள் போன்றவற்றின் மூலம் வங்கி/ஒழுங்குபடுத்துபவர்/அரசாங்கத்தால் அவ்வப்போது இந்த விதிமுறைகள்/ஒழுங்குமுறைகள் திருத்தப்பட்டால்/மாற்றியமைக்கப்பட்டால் அவற்றையும் கடைப்பிடிக்க ஒப்புக்கொள்கிறேன். அத்தகைய திருத்தங்கள்/திருத்தங்கள் தொடர்பாக தனிப்பட்ட அறிவிப்பைப் பெறுவதற்கான உரிமைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன். இணையம், மொபைல், டெலி-பேங்கிங் அல்லது விரிச்சுவல் பேங்கிங்கை பயன்படுத்தி எனது பயனர் ID, கடவுச்சொல்/PIN/OTP ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு நானே பொறுப்பு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேபோல எனது அங்கீகார விவரங்கள் அல்லது மற்ற விவரங்கள்/OTP/PIN மற்றும் மேலும் பலவற்றின் இரகசியத்தன்மையை பராமரிப்பதற்கு நானே பொறுப்பாவேன். என்னிடமிருந்து திரும்பப்பெறவேண்டிய சேவைக் கட்டணம், செலவுகள் அல்லது பிற நிலுவைகளை எனது கணக்கிலிருந்து டெபிட் செய்வதற்கான அனைத்து உரிமைகளையும் வங்கி பெற்றுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் எனது கணக்கை மூட/நிறுத்த வங்கிக்கு அங்கீகாரம் அளிக்கிறேன். எனது தொடர்பு முகவரி அல்லது தொகுதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் வங்கிக்கு தெரிவிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
2. ஆதார் விவரங்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட கணக்குகளைப் பொறுத்தவரை, PMLA, 2002 இன் கீழ் KYC விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான அடையாள மற்றும்/அல்லது முகவரிச் சான்றுக்காக UIDAI வழங்கிய ஆதார் அட்டையை நான் தானாக முன்வந்து சமர்ப்பித்துள்ளேன் என்று இதன்மூலம் உறுதியளிக்கிறேன் மற்றும் இந்த விவரங்களை UIDAI உதவியுடன் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் சரிபார்ப்பதற்கான ஒப்புதலை நான் வங்கிக்கு வழங்குகிறேன். இந்தக் கணக்கில் இந்திய அரசு (GOI) வழங்கும் LPG மானியம் உட்பட நேரடி பலன் பரிமாற்றத்தை (DBT) பெறுவதற்கு NCPI மேப்பருடன் இந்தக் கணக்கை இணைக்க விரும்புகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட பலன் பரிமாற்றங்கள் எனக்குச் செலுத்த வேண்டியிருந்தால், அவை அனைத்தையும் இந்த கணக்கில் நான் பெறுவேன் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
3. கணக்குகளைத் தொடங்குதல் மற்றும்/அல்லது பராமரிப்பதில் இருந்து அல்லது வேறு எந்த வகையிலும் வங்கியுடன் பரிவர்த்தனை செய்வதிலிருந்து பொருந்தக்கூடிய சட்ட/ஒழுங்குமுறை/ஒப்பந்த அல்லது பிற விதிகளால் நான் தடுக்கப்படவில்லை/தடைசெய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்கிறேன்.
4. மத்திய KYC பதிவகம் அல்லது வேறு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் எனது தனிப்பட்ட KYC விவரங்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,வங்கி/மத்திய KYC பதிவகம்/ இந்திய அரசு/RBI அல்லது மற்ற அதிகாரங்களிடமிருந்து SMS/மின்னஞ்சல் வழியாக எனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்/மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்களைப் பெற நான் ஒப்புதல் அளிக்கிறேன். அத்தகைய SMS/மின்னஞ்சல் பெறப்படாததால், ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு வங்கி பொறுப்பேற்காது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
5. மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBCT) 7 ஆகஸ்ட் 2015 தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்.SO2155E மற்றும் 28 ஆகஸ்ட் 2015 தேதியிட்ட EBI சுற்றறிக்கை Ref No.DBR.AML.BC.No.36/14.01.001/2015-16 ஆகியவற்றின் படி வருமான வரி சட்டம் 1961 இன் பிரிவு 285 BA இன் விதிகளுக்கு ஏற்ப எனது அடுத்தடுத்த மாற்றம்/திருத்தம் உட்பட எனது நிலையை நான் அறிவித்துள்ளேன் என நான் உறுதியளிக்கிறேன்.
6. வருமான வரி சட்டத்தின் பிரிவுகளின் படியும், இது தொடர்பாக அரசு/RBI வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படியும், குடியரிமை நிலை மற்றும்/அல்லது வேறு அளவுகோல்களின்படியும், வெளிநாட்டு கணக்குகள் வரி இணக்க சட்டம் (FATCA) மற்றும் பொது அறிக்கையிடல் தரநிலைகள் (CRS) இதே போன்ற பிற அமைப்புகள் ஆகியவற்றின் தேவைகளுக்கேற்ப அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களுக்கு (IGA) இணங்கும் வகையில் எனது கணக்கு(கள்) தொடர்பான தகவல்களை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மத்திய நேரடி வரி வாரியம்(CBDT) அல்லது பிற அரசு நிறுவனங்களுக்கு வங்கி வழங்க வேண்டியிருக்கும் என்பதை நான் புரிந்துக்கொண்டு,ஏற்றுக்கொண்டு, அங்கீகரிக்கிறேன்.
7. இங்கு அல்லது இணையதளம்/மின்னணு முறையில் கடன் கணக்கை திறப்பதற்கும் ,மற்ற சேவைகளைப் பெறுவதற்கும் நான் வழங்கிய தகவல்கள், என்னால் கையொப்பமிடப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள், கடன் கணக்கை திறப்பதற்கும் ,மற்ற சேவைகளைப் பெறுவதற்கும் நான் வழங்கிய ஆவண ஆதாரங்கள் போன்றவை எனது அறிவு, நம்பிக்கை ஆகியவற்றுக்குட்பட்டு உண்மையானவை, சரியானவை மற்றும் முழுமையானவை என்றும் எனது கணக்கை அமெரிக்க குடியரசு கணக்காக வகைப்படுத்தும் அல்லது மதிப்பாய்வு செய்யும் செயல்முறையை பாதிக்கும் வகையில் நான் எந்தவொரு தகவலையும் மறைக்கவில்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். மேலே கூறப்பட்ட தகவல்களில் ஏதேனும் தவறாக இருப்பதாகவோ அல்லது பொய்யானதாகவோ அல்லது தவறாக வழிநடத்துவதாகவோ அல்லது தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்பட்டால், அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
8. மாற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களில் அல்லது அத்துடன் நான் வழங்கிய ஆவணச் சான்றுகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால்,சான்றிதழில் தவறு அல்லது மாற்றம் இருந்தால் உடனடியாக அறிவிக்கவும் வெளிப்படுத்தவும் நான் பொறுப்பேற்கிறேன். மேலும் தேவைப்படும்போது ஆவணச் சான்றுகளுடன் புதிய மற்றும் செல்லுபடியாகும் சுய சான்றிதழை வழங்க நான் மேலும் உறுதியளிக்கிறேன்; ஆயினும் கூட, மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட சுய சான்றிதழை வங்கிக்கு வழங்காத வரையில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிவிப்பு மற்றும் உறுதிமொழிகளும், நான் வழங்கிய அத்தகைய திருத்தப்பட்ட/திருத்தப்பட்ட ஆவணம்/தகவல்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
9. தற்போது எனக்கு தெரிந்த அல்லது எதிர்காலத்தில் எனக்குத் தெரியவரும் ஏதேனும் உண்மை/தகவலை நான் வெளிப்படுத்த தவறினால், ஆவணங்கள்/தகவல்/மற்ற விவரங்களை நான் சரிசெய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் தவறினால், வங்கியால் எனது கணக்கின் பரிவர்த்தனைகளை முடக்கவோ அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது இந்திய அரசு (GoI)/RBI ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு அல்லது பிற அதிகாரங்களிடம் புகாரளித்து CBDT/RBI/GoI ஆகியவற்றால் அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி நடவடிக்கை எடுக்கவோ முடியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

10. இந்தியாவிலோ வெளிநாட்டிலோ மேற்கூறிய விவகாரத்தில் அல்லது வேறுவகையில் சட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை வழங்குவதற்கு என்னிடம் அழைக்கப்படும் வேறு எந்த விவரங்களையும் வங்கிக்கு வழங்கவும், தெரிவிக்கவும் ஒப்புக்கொள்கிறேன்.
11. இங்கு வழங்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் குறைபாடு/தவறு அல்லது என்னால் தவறான அல்லது முழுமையடையாத தகவலை வழங்கியதன் காரணமாக வங்கிக்கு ஏற்படக்கூடிய இழப்பு/சேதத்திலிருந்து வங்கிக்கு இழப்பீடு வழங்குவேன்.
12. வங்கிக்குத் தேவைப்படும் கால இடைவெளிகளில் KYC விவரங்களைப் புதுப்பிப்பதற்காக புதிய KYC ஆவணங்களுடன் தரவு/தகவல்களைச் சமர்ப்பிக்க நான் உறுதியளிக்கிறேன்.
13. வங்கியின் KYC தொடர்பான வாடிக்கையாளர் செயல்முறைகளை நிறைவு செய்த பின்னரே கணக்கு செயல்படுத்தப்படும் மற்றும் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
14. பான் இல்லாமல் கணக்கு தொடங்கப்பட்டால், இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் தேதியில் அல்லது அதற்கு முன் PAN ஐச் சமர்ப்பிக்க நான் உறுதியளிக்கிறேன், தவறினால், பண மோசடி தடுப்பு சட்டம் (பதிவேடுகளை பராமரித்தல்) 2005 இன் படி PAN சமர்ப்பிக்கப்படும் வரை அந்தக் கணக்கு செயல்படாது.
15. கணக்கு திறக்கும் போது தற்போதைய முகவரிக்காக கருதப்படும் OVDகள் சமர்ப்பிக்கப்பட்டால், எனது கணக்கு செயல்படாமல் போகலாம் என்பதை நான் புரிந்துகொண்ட 3 மாதங்களுக்குள் அந்த நேரத்திற்குரிய GOI வழிகாட்டுதல்களின்படி ஆதார் அல்லது தற்போதைய முகவரியைக் கொண்ட OVD ஐ சமர்ப்பிக்க உறுதியளிக்கிறேன்.
16. INB கிட் மற்றும் ஏடிஎம் கார்டு/காசோலை புத்தகம் அடங்கிய வரவேற்பு கிட் நான் பெற்றுள்ளேன், மேலும் கிட்டின் உள்ளடக்கங்களை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த இழப்பு/சேதத்திற்கும் வங்கி பொறுப்பாகாது என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
17. வணிகம் சாராத பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே சேமிப்பு வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படும் என்று நான் இதன்மூலம் சான்றளிக்கிறேன். வணிகம்/சந்தேகத்திற்குரிய அல்லது விரும்பத்தகாததாகக் கருதப்படும் அத்தகைய பரிவர்த்தனைகளின் அத்தகைய பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால், அத்தகைய கணக்குகளில் செயல்பாடுகளை பகுதியளவு முடக்குவதற்கு மற்றும் / அல்லது கணக்கை மூடுவதற்கு வங்கிக்கு உரிமை உள்ளது.
18. கணக்கைத் தொடங்குவதற்கான சராசரி மாதாந்திர இருப்புத் தேவை (AMB) எனக்கு தெரிவிக்கப்பட்டது மற்றும் இந்தத் தேவைகள் மீள்திருத்தம்/மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதையும், அத்தகைய திருத்தம்/மாற்றங்கள் மற்றும் அத்தகைய திருத்தம்/மாற்றங்கள் வங்கியின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும், அதையே நான் எனக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.
19. BSBD கணக்கின் அம்சங்கள் எனக்கு விளக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறேன் (BSBD கணக்கு விண்ணப்பதாரருக்குப் பொருந்தும்).
20. சேமிப்பு வங்கிக் கணக்கின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பெற்றுக்கொண்டதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
21. எனது மொபைல் எண்ணை வழங்கவில்லை என்றால், ATMகளில் பணம் எடுப்பது தவிர, மின்னணு பரிவர்த்தனைகளுக்கான எந்த வசதிக்கும் நான் தகுதி பெறமாட்டேன் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
22. (சமூக நலப் பலன்களுக்காகத் திறக்கப்பட்ட கணக்குகளுக்குப் பொருந்தும்)  
இந்தக் கணக்கு BSBD வகையின் கீழ் திறக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த BSBD கணக்கில் தொடர விரும்பவில்லை மற்றும் வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு மாற விரும்பினால், வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்கிற்குப் பொருந்தக்கூடிய சராசரி மாதாந்திர இருப்பை (AMB) நான் பராமரிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கிறேன். நான் BSBD இலிருந்து வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு மாறினால், கணக்கில் AMB-ஐ பராமரிக்க நான் உறுதியளிக்கிறேன்.
23. (மைனர்களின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகளுக்குப் பொருந்தும்)  
சராசரி மாதாந்திர இருப்புத் தேவைகள் (AMB) மற்றும் பராமரிக்காததற்கான அபராதம்: மெஜாரிட்டியை அடைந்த நாளிலிருந்து சராசரி மாதாந்திர இருப்பை (AMB) பராமரிக்கவும்.
24. மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் எனது அறிவு மற்றும் நம்பிக்கைக்கு எட்டிய வரையில் உண்மை மற்றும் சரியானவை என்று நான் இதன்மூலம் உறுதியளிக்கிறேன், மேலும் மேற்கூறிய தகவல்களில் ஏதேனும் தவறானவை அல்லது பொய்யானவை அல்லது தவறாக வழிநடத்தும் அல்லது தவறாக சித்தரிப்பதாக கண்டறியப்பட்டால், அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்பேன். அதற்கு நான் பொறுப்பாகலாம் என்பதை நான் அறிவேன்.
25. கணக்கின் அம்சங்கள் எனக்கு விளக்கப்பட்டுள்ளன என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

## BSBD கணக்கின் அம்சங்கள்.

- வங்கிக் கிளை மற்றும் ATMகள்/CDMகளில் பணம் டெபாசிட்
- எந்தவொரு மின்னணு சேனல் மூலமாகவும் பணம் பெறுதல்/செலுத்துதல் அல்லது மத்திய/மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளால் வழங்கப்பட்ட காசோலைகளை டெபாசிட் செய்தல்/சேகரித்தல்.
- ஒரு மாதத்தில் செய்யக்கூடிய டெபாசிட்/களை எண்ணிக்கை மற்றும் மதிப்புக்கு வரம்பு இல்லை.
- குறைந்தபட்சம் 4 முறை பணம் எடுக்கலாம் ATM மூலம் பணம் எடுப்பது உட்பட
- ATM கார்டு அல்லது ஏடிஎம்-கம்- டெபிட் கார்டு

## சேமிப்பு வங்கி விதிகள் (சுருக்கப்பட்டது)

### உங்கள் வாடிக்கையாளர் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கு திறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு நபரும், பரிந்துரைக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டு, அவர் வங்கி கோரும் முகவரிக்கான ஆதாரத்தை அளித்தால், சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறக்கலாம்.

### நாமினேசன் & சர்வைவர்ஷிப் வசதி

நாமினேசன் வசதி சேமிப்பு வங்கிக் கணக்குகளில் உள்ளது, எதிர்பாராத சூழ்நிலைகளில் சட்டப்பூர்வ வாரிசுகளின் உரிமைகோரலை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்காக கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு நாமினிக்கு ஆதரவாக மட்டுமே நாமினேசன் செய்ய முடியும். அவர்கள் நாமினேசன் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் முழு கையொப்பத்தின் கீழ் கணக்கு திறக்கும் படிவத்தில் இந்த தகவல் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளில் சர்வைவர்ஷிப் நன்மையுடன் கூடிய கூட்டுக் கணக்கை சர்வைவரால் இயக்க முடியும்.

### கணக்குகளின் வகைகள், இருப்பு நிபந்தனை & சேவைக் கட்டணங்கள்

விண்ணப்பதாரர்கள் காசோலை புத்தகத்துடன் அல்லது காசோலைப் புத்தகம் இல்லாமல் கணக்கை திறக்க முடியும். SB கணக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய மாதாந்திர சராசரி நிலுவைகள் மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் ஆகிய தகவல்கள் வங்கிகளின் இணையதளத்திலும் தொடர்பு மையத்திலும் கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம். மைனர் கணக்கு தவிர, மற்ற சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு அதிகபட்ச இருப்புக்கு உச்சவரம்பு இல்லை.

### மைனர் கணக்குகள்

ஒரே மாதிரியான கையொப்பத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய மற்றும் பத்து வயதைத் தாண்டிய சிறார்கள் அவர்களின் பெயரில் கணக்கைத் திறந்து அதிகபட்ச இருப்பாக 10,00,000/- பராமரிக்கலாம் (ரூ. பத்து லட்சம் மட்டுமே). மைனர்கள் தங்கள் பாதுகாவலர்களுடன் கூட்டுக் கணக்குகளைத் திறக்கலாம்.

### கணக்கை எப்படி திறப்பது?

சாதாரண நேரங்களில், கணக்கைத் திறப்பதற்கான செயல்முறைகளை முடிப்பதற்காக விண்ணப்பதாரர்(கள்) நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும். விண்ணப்பதாரர்(கள்) RBI/CBBD க்கு பொருந்தும் KYC ஆவணங்கள் மற்றும் அவர்/அவர்கள் சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களின் இரண்டு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கணக்கு தொடங்கவும் விண்ணப்பிக்கலாம். கணக்கு வைத்திருப்பவர்களின் கையொப்பங்கள் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் கையொப்பங்கள் பெரிய எழுத்து அல்லது தொகுதி எழுத்துக்களில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனி கணக்கு எண் வழங்கப்படும். வங்கியை தொடர்பு கொள்ளும் போது, இந்த எண்ணை கணக்கு வைத்திருப்பவர்(கள்) குறிப்பிட வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள், கணக்கை செயல்படுத்தும் போதும், வங்கியுடனான தொடர்புகளின் போதும் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மாதிரியின்படி ஒரே மாதிரியான கையொப்பத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

### கணக்கு புத்தகம்

கணக்கு வைத்திருப்பவருக்கு வழங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் காசோலை புத்தகம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக இருப்பதால் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது தவறான கட்டணத்திற்கு வங்கி பொறுப்பாகாது. பணம் எடுக்கும் படிவத்தின் மூலம் பணத்தை எடுக்க, கணக்கு புத்தகத்தை சமர்ப்பிக்க வேண்டும். காசோலை படிவங்கள் மற்றும் டெபிட் கார்டு மூலம் கணக்கு புத்தகம் இல்லாமலேயே பணம் எடுக்கலாம். கணக்கு புத்தகத்தை கொடுக்காமல் கூட டெபாசிட் செய்யலாம். கணக்கு புத்தகத்தை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். பரிவர்த்தனை கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் கணக்கு வைத்திருப்பவருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்படும். ஒரு வார காலத்திற்குள் அது சேகரிக்கப்படாவிட்டால், பதிவு செய்யப்பட்ட A.D அஞ்சல்/கூரியர் மூலம் அவர்களின் சொந்த செலவில் அது அவர்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு புத்தகத்தில் உள்ள பதிவுகளை கவனமாக ஆய்வு செய்து, ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகள் இருந்தால் வங்கியின் கவனத்துக்கு கொண்டு வார வேண்டும்.

தேவையான விசாரணைகள், செயல்முறைகளை நிறைவு செய்தல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை கழித்த பிறகு கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கையைப் பெற்றவுடன் தொலைந்த அல்லது சிதைந்த கணக்கு புத்தகத்திற்குப் பதிலாக நகல் வழங்கப்படலாம். இதற்கான தற்போதைய கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம்.

### காசோலை புத்தகம்

கணக்கைத் திறப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்த பிறகு வங்கி முதல் காசோலைப் புத்தகத்தை வழங்கும். பொருந்தக்கூடிய கட்டணங்களை எடுத்துக்கொண்ட பிறகு வங்கி காசோலை புத்தகத்தை வழங்கும். இதற்கான தற்போதைய கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம்.

கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியால் தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலை புத்தகங்களில் உள்ள காசோலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற காசோலைகளை மறுக்கும் உரிமை வங்கிக்கு இருக்கிறது. சாதாரணமாக, வங்கி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காசோலை புத்தகங்களை வழங்காது அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் தீராமல் அல்லது வழங்கப்படாமல் புதிய புத்தகத்தை வழங்காது. காசோலைகள் தெளிவாக எழுதப்பட வேண்டும். வழங்கப்பட்ட காசோலைகள் அல்லது தொலைந்து போன காசோலைகளை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கைகளை பரிந்துரைக்கப்பட்ட சேவைக் கட்டணத்தைச் செலுத்தி வங்கியில் பதிவு செய்யலாம். இதற்கான தற்போதைய கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம்.

**பொது** சேமிப்பு வங்கிக் கணக்கு அடிப்படையில் சேமிப்பை உருவாக்குவதற்கான ஒரு வசதியாகும், எனவே அதை நடப்புக் கணக்காகப் பயன்படுத்தக் கூடாது. கணக்கு வைத்திருப்பவர் அனுமதிக்கப்படாத ஒரு நோக்கத்திற்காக அவரது கணக்கைப் பயன்படுத்தியதாக நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருந்தால், வங்கி ஒரு கணக்கை மூடலாம்.



**டெபாசிட்டுகள்** ஒரு மாதத்தில் மூன்று பண டெபாசிட் பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருக்கும் கிளை அல்லாத மற்ற கிளையில் பணம் டெபாசிட் செய்ய எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதை விட குறைவான டெபாசிட் அனுமதிக்கப்படுவதில்லை **ரூ.10/-** கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் வழங்கப்பட்ட காசோலைகள், வரைவோலைகள் அல்லது பிற கருவிகள் மட்டுமே கணக்கின் வரவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். கணக்கு வைத்திருப்பவருக்கு ஆதரவாக அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த காசோலைகள்/வரைவோலைகள் செயலாக்கப்பட்டு பணம் கிடைக்கும் வரை இந்த பணத்தை எடுப்பதற்கு அனுமதியில்லை. திருப்திகரமாக செயல்படுத்தப்படும் கணக்குகளில், வெளியூர் உள்ளூர் கருவிகளுக்கு அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு வரை உடனடியாக வரவு வைக்கப்படும். சாதாரண சேகரிப்பு மற்றும் அவுட் ஆஃப் பாக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான தற்போதைய கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம். பணம் செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட கருவிகளுக்கு ஒவர்டியூ வட்டி வசூலிக்கப்படும்.

**பணம் எடுத்தல்** வங்கிகளின் பணம் எடுக்கும் படிவத்தைப் பயன்படுத்தி கணக்கு வைத்திருப்பவர் அவரது சாதாரண சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்து தனிப்பட்ட முறையில் பணத்தைப் பெறலாம். பணம் எடுக்கும் படிவத்துடன் கணக்கு புத்தகமும் இருக்க வேண்டும். பணம் எடுக்கும் படிவத்தை கணக்கு வைத்திருப்பவர் பணம் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஏடிஎம் கம் டெபிட் கார்டையும் ATMகளில் பணம் எடுக்க பயன்படுத்தலாம். கணக்கு வைத்திருப்பவர் இந்த தொகைக்கு குறைவான தொகையை எடுக்க முடியாது **ரூ.50/-**. அனைத்து பணம் பெறுதல்களும் முழு ரூபாய்களில் மட்டுமே இருக்க வேண்டும். பணம் எடுக்கும் படிவத்தின் மூலம் மூன்றாம் தரப்புக்கு பணம் செலுத்த அனுமதியில்லை. கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நேரில் வார முடியாத முடியாத பட்சத்தில் பணம் பெறுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலம் கணக்கு புத்தகத்துடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின்படி அதிகார கடிதம் வங்கிக்கு அனுப்பப்பட வேண்டும். குறைந்தபட்சம் **ஒரு காசோலை படிவத்தில் எடுக்க முடிந்த பணம் ரூ.50/-** கணக்கில் அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச இலவச டெபிட் உள்ளீடுகள் கணக்கில் உள்ள AMB ஐ பொறுத்தது அல்லது அவ்வப்போது வங்கியால் தீர்மானிக்கப்படும். இந்த வரம்பை மீறினால் விதிக்கப்படும் கட்டணங்கள் வங்கிகளின் இணையதளத்திலும் மற்றும் **தொடர்பு மையத்திலும்** கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம். வங்கிக்கு நேரில் வர முடியாத அல்லது அவர்களின் கையொப்பம் அல்லது கட்டை விரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நோயுற்ற, முதியோர் அல்லது இயலாமையுடைய கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகளை பூர்த்தி செய்தவதன் மூலம் பணம் எடுக்க முடியும்.

**ஒவர் டிராஃப்ட்கள்** விதிவிலக்கான சூழ்நிலையில் முன் ஏற்பாடுகளுடன் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்குகளில் ஒவர் டிராஃப்ட் அனுமதிக்கப்படலாம். கணக்கில் உள்ள இருப்புத் தொகையை விட அதிகமான தொகைக்கு வழங்கப்பட்ட காசோலைகள் பணம் செலுத்தப்படாமல் திருப்பித் தரப்படும். ஒவ்வொரு முறையும் போதிய இருப்பு இல்லாததால் காசோலை திரும்ப செலுத்தப்படும் போது சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான தற்போதைய கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் **மற்றும் தொடர்பு மையத்தில்** கிடைக்கும். வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம்.

**செயல்படாத கணக்குகள்** கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளை தொடர்ச்சியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இயக்கப்படாத கணக்குகள், கடைசியாக செயல்பட்டிலிருந்து 24 மாதங்களுக்குப் பிறகு செயல்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பான தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் **மற்றும் தொடர்பு மையத்தில்** கிடைக்கின்றன வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம்.

**நிலையான அறிவுறுத்தல்கள்** கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டு பிரீமியம், உறுப்பினர் கட்டணம் ஆகியவற்றை சீரான கால இடைவெளியில் குறிப்பிட்ட சேவைக் கட்டணங்களுடன் தனது கணக்கிலிருந்து டெபிட் செய்ய சொல்லி வங்கியிடம் கோரலாம். இது தொடர்பான தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கின்றன வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம்.

**வட்டி செலுத்துதல்.** அவ்வப்போது வழங்கப்படும் RBI வழிகாட்டுதல்களின்படி பொருந்தும். தினசரி புராடக்ட் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். காலாண்டு இடைவெளியில் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். ரூ.1 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே வட்டி செலுத்தப்படும். 50 பைசா அல்லது அதற்கு மேற்பட்ட தொகை அதற்கடுத்த அதிக ரூபாய் மதிப்புக்கு முழுமைப்படுத்தப்படும், அதற்கு கீழான தொகை தவிர்க்கப்படும். அமலாக்க அதிகாரிகளால் கணக்குகள் முடக்கப்பட்டால், வங்கி தொடர்ந்து வட்டியை கணக்கில் வரவு வைக்கும்.

**கணக்கை மாற்றுதல் & மூடுதல்.** கணக்கு வைத்திருப்பவரின் வேண்டுகோளின் பேரில் வங்கியின் கிளைகளுக்கு இடையே கணக்குகள் மாற்றப்படலாம். கணக்கை மூடுவதற்கான கோரிக்கையில் மூடப்படுவதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். அத்தகைய கோரிக்கையுடன் கணக்கு புத்தகம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய கூட்டுக் கையொப்பமிட்டவர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே கூட்டுக் கணக்குகளை மூட முடியும். கணக்கு தொடங்கி 14 நாட்களிலிருந்து ஒரு வருடத்திற்குள் மூடப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இது தொடர்பான தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வங்கிகளின் இணையதளம் மற்றும் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கின்றன. வங்கிக் கிளைகளிலும் இந்த தகவல்களைப் பெறலாம். கணக்குகளை ஆன்லைனிலும் மாற்றலாம்.

**விதிகளில் மாற்றங்கள்** வங்கியின் இணையதளம் மற்றும்/அல்லது கிளையின் அறிவிப்பு பலகை மூலம் வாடிக்கையாளருக்கு முறையாக அறிவிக்கப்படும் இந்த விதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களில் ஏதேனும் ஒன்றை மாற்ற, நீக்க அல்லது சேர்க்க வங்கிக்கு உரிமை உள்ளது.

நான்/நாங்கள் நாமினேசன் பதிவு எண்  பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்கிறோம்.

கையொப்பம்

<p><b>ஒப்புரை</b></p> <p>இவரது பெயரில் நீங்கள் மேற்கொண்ட நாமினேசனை நாங்கள் பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்கிறோம்:</p> <p>நாமினியின் பெயர்</p> <p>உங்கள் கணக்கு எண் அடிப்படையில் :</p> <p>பதிவு எண் <input type="text"/></p>	<p><b>தேதி:</b></p> <p>தங்கள் உண்மையுள்ள</p> <p>வங்கி அலுவலரின் கையொப்பம்</p> <p>முத்திரையுடன்</p>
---	--